

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة بتاريخ ٢٠٢٢/٠٦/٠٣ الموافق ٣ ذو القعدة ١٤٤٣ هـ

التَّحْذِيرُ مِنَ الْكِبْرِ وَالْفَخْرِ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَا مِثْلَ لَهُ وَلَا ضِدَّ وَلَا نِدَّ لَهُ. وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَعَظِيمَنَا وَقَائِدَنَا وَقُرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ وَصَفِيَّهُ وَحَبِيبَهُ مَنْ بَعَثَهُ اللَّهُ رَحْمَةً لِّلْعَالَمِينَ هَادِيًا وَمُبَشِّرًا وَنَذِيرًا بَلَغَ الرِّسَالَةَ وَآدَى الْأَمَانَةَ وَنَصَحَ الْأُمَّةَ وَجَاهَدَ فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ فَجَزَاهُ اللَّهُ عَنَّا خَيْرَ مَا جَزَى نَبِيًّا مِنْ أَنْبِيَائِهِ. اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.

اتَّقُوا اللَّهَ عِبَادَ اللَّهِ، وَلَا تَنْسُوا يَوْمًا يُقَالُ فِيهِ لِمَنِ الْمُلْكُ الْيَوْمَ، لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ، فَاتَّقُوا اللَّهَ الْعَلِيِّ الْقَدِيرَ الْقَائِلَ فِي مُحْكَمِ كِتَابِهِ ﴿يَأْتِيهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ﴾^١.

Esclaves de Dieu, faites preuve de piété à l'égard de Dieu, et n'oubliez pas un jour où il sera dit ce qui signifie : « *Qui a la souveraineté aujourd'hui ? Dieu, Celui Qui est le Dieu unique, Celui Qui domine toute chose par Sa toute-puissance.* » Faites donc preuve de piété à l'égard de Dieu, الْعَلِيِّ الْقَدِيرِ الْقَائِلِ في مُحْكَمِ كِتَابِهِ *Al-^Aliyyou l-Qadir*, Lui Qui dit dans Son livre Honoré ce qui signifie : « **Ô vous qui avez cru, faites preuve de piété à l'égard de Dieu et que chacun considère ce qu'il a préparé pour le Jour dernier, et faites preuve de piété, certes, Dieu sait tout ce que vous faites.** »

تَقْوَى اللَّهِ إِخْوَةَ الْإِيمَانِ مَدَارُهَا عَلَى أَمْرَيْنِ عَظِيمَيْنِ أَدَاءُ الْوَاجِبَاتِ وَاجْتِنَابُ الْمُحَرَّمَاتِ ... اجْتِنَابُ الْمَعَاصِي، وَكَلَامُنَا الْيَوْمَ بِإِذْنِ اللَّهِ تَعَالَى عَنِ مَعْصِيَةِ عَدَّهَا الْعُلَمَاءُ مِنْ مَعَاصِي الْقَلْبِ أَلَا وَهِيَ الْكِبْرُ وَالْعِيَاذُ بِاللَّهِ.

^١ سورة الحنث/آية ١٨

La piété à l'égard de Dieu, mes frères de foi, repose sur deux choses éminentes : accomplir les obligations et se garder des interdits... se garder des péchés. Aujourd'hui, nous parlerons, si Dieu تعالى le veut, d'un péché que les savants ont compté parmi les péchés du cœur : l'orgueil envers les gens (*al-kibr*), que Dieu nous en protège.

فَالْتَكْبُرُ عِبَادَ اللَّهِ مِنْ مَعَاصِي الْقَلْبِ وَهُوَ نَوْعَانِ الْأَوَّلُ رَدُّ الْحَقِّ أَيْ أَنْ يَعْرِفَ الْحَقَّ وَلَا يَلْتَزِمَ بِهِ وَيَقِفَ عِنْدَهُ وَالثَّانِي اسْتِحْقَارُ النَّاسِ وَسَبَبُهُ نَاشِئٌ مِنَ الْقَلْبِ وَإِنْ كَانَتْ مَظَاهِرُهُ مِنْ أَعْمَالِ الْجَوَارِحِ وَذَلِكَ لِأَنَّ الْقَلْبَ إِذَا حَصَلَ فِيهِ الْكِبْرُ ظَهَرَتْ أَثَارُهُ عَلَى الْجَوَارِحِ، فَيَنْظُرُ الْمُتَكَبِّرُ بَعَيْنِ الْإِحْتِقَارِ إِلَى الْفَقِيرِ أَوْ يُعْرِضُ عَنْهُ تَرْفَعًا، أَوْ يَرُدُّ الْحَقَّ عَلَى قَائِلِهِ مَعَ الْعِلْمِ بِأَنَّ الصَّوَابَ مَعَ الْقَائِلِ لِكَوْنِهِ أَصْغَرَ مِنْهُ سِنًّا أَوْ أَقَلَّ جَاهًا أَوْ يَتَكَبَّرُ فِي مِشْيَتِهِ فَيَمِشِي مِشْيَةَ الْخَيْلَاءِ لِلتَّكْبُرِ. كُلُّ هَذَا مِنْ كِبَائِرِ الذُّنُوبِ وَقَدْ وَرَدَ فِي الْحَدِيثِ إِنَّ الْمُتَكَبِّرِينَ يُحْشَرُونَ يَوْمَ الْقِيَامَةِ كَأَمْثَالِ الدَّرِّ - أَيْ التَّمْلِ الْأَحْمَرِ الصَّغِيرِ - يَطْوُهُمُ النَّاسُ بِأَقْدَامِهِمْ.

Ainsi, l'orgueil envers les gens, esclaves de Dieu, fait partie des péchés du cœur et il est de deux sortes. La première, c'est de ne pas accepter la vérité, c'est-à-dire connaître la vérité et ne pas s'y conformer, ne pas s'en tenir à la vérité. La deuxième sorte, c'est le fait de mépriser les gens. L'orgueil trouve son origine dans le cœur, même s'il se manifeste à travers les actes des organes. En effet, lorsque le cœur éprouve de l'orgueil, ses effets apparaissent sur les organes. Ainsi, l'orgueilleux méprise les pauvres ou les considère d'une façon hautaine, ou bien rejette la vérité énoncée par quelqu'un d'autre tout en sachant que ce qu'il dit est correct, parce qu'il est plus jeune ou a moins de réputation que lui. De même, il y a celui qui fait preuve d'orgueil dans sa façon de marcher, il marche avec la démarche des vaniteux par orgueil. Tout cela fait partie des grands péchés. Il est parvenu dans le *hadith* حديث que les orgueilleux seront rassemblés au Jour du jugement en ayant la taille de petites fourmis rouges que les gens écraseront de leurs pieds.

فَعَلَيْكُمْ إِخْوَةَ الْإِيمَانِ بِالتَّوَّاضِعِ. فَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "إِنَّكُمْ لَتَغْفُلُونَ عَنْ أَفْضَلِ الْعِبَادَةِ التَّوَّاضِعِ" اهـ وَلِذَلِكَ كَانَ أَكْبَرُ الصَّحَابَةِ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمْ مِنْ أَشَدِّ النَّاسِ تَوَّاضِعًا.

Mes frères de foi, vous avez à faire preuve de modestie. Effectivement, le Messager de Dieu صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit ce qui signifie : « **Certes, vous négligez l'un des meilleurs actes d'adoration : la modestie.** » C'est pour cela que les grands compagnons, que Dieu les agrée, comptaient parmi les gens les plus modestes.

سَيِّدُنَا عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ خَرَجَ مَرَّةً لِلْجُمُعَةِ وَلَبَسَ اللَّبَاسَ الَّذِي يَلْبَسُهُ الْمُسْلِمُ لِلْجُمُعَةِ وَهُوَ فِي طَرِيقِهِ نَزَلَ عَلَيْهِ مِنْ مِيزَابِ دَارِ الْعَبَّاسِ دَمٌ فَرَحَيْنِ دُبْحًا مَعَ مَاءٍ فَذَهَبَ وَغَسَلَ مَا نَزَلَ عَلَيْهِ ثُمَّ قَالَ: يُزَالُ هَذَا الْمِيزَابُ، فَقَالَ الْعَبَّاسُ هَذَا الرَّسُولُ وَضَعَهُ فَقَالَ عُمَرُ يُعَادُ كَمَا كَانَ، وَقَالَ لِلْعَبَّاسِ

^٢ رواه البيهقي.

تَطَّلَعُ عَلَى ظَهْرِي، أَمِيرُ الْمُؤْمِنِينَ عُمَرُ يَقُولُ لِلْعَبَّاسِ عَمَّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَطَّلَعُ عَلَى ظَهْرِي، وَعَزَمَ عَلَيْهِ فَطَلَعَ الْعَبَّاسُ عَلَى ظَهْرِهِ وَأَعَادَهُ.

Notre maître ^Oumar, que Dieu l'agrée, alors qu'il se rendait à la *joumou^ah* –la prière du vendredi– et qu'il avait mis un vêtement que les musulmans portent à cette occasion, il est arrivé que, de la gouttière de l'habitation de *Al-^Abbas*, de l'eau et du sang de deux poules qui avaient été égorgées coulent sur lui. Il est donc reparti laver la partie souillée puis il a dit : « *Qu'on retire cette gouttière.* » On la retira donc. Par la suite, *Al-^Abbas* a dit : « *Mais c'est le Messenger qui l'a posée !* » ^Oumar avait alors dit : « *On la remet comme elle était.* » Il demanda à *Al-^Abbas* : « *Monte sur mon dos et remets-la comme elle était.* » L'Émir des croyants, ^Oumar, il a dit à *Al-^Abbas*, l'oncle paternel du Messenger de Dieu صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « *Monte sur mon dos* » ! Et comme il a insisté beaucoup auprès de lui, *Al-^Abbas* est monté sur son dos et a remis la gouttière en place.

التَّوَّاضَعُ أَيُّهَا الْإِخْوَةُ نَتِيَجَتُهُ سَلَامَةٌ مِنَ الْفَخْرِ وَاللَّهُ تَعَالَى لَا يُحِبُّ الْفَخْرَ مِنْ عَبْدِهِ سِوَاءَ كَانَتْ فِي الثِّيَابِ أَمْ فِي الْأَثَاثِ أَمْ فِي الْمَسْكَنِ أَمْ فِي نَحْوِ ذَلِكَ، بَلِ الَّذِي يَعْمَلُ الْعَمَلَ لِلْفَخْرِ أَيْ لِإِظْهَارِ أَنَّ لَهُ عَلَى النَّاسِ مَزِيَّةً وَأَنَّ غَيْرَهُ لَيْسَ لَهُ ذَلِكَ فَعَلَيْهِ ذَنْبٌ كَبِيرٌ،

Le résultat de la modestie, mes frères, c'est d'être sauf de la vanité (*al-fakhr*). Dieu تعالى n'agrée pas la vanité de la part de Ses esclaves, que ce soit par le choix de l'habillement, ou de l'ameublement, ou du type d'habitation, ou des choses de ce genre. Si quelqu'un fait quelque chose par vanité, c'est-à-dire pour montrer qu'il a un avantage sur les gens et que les autres, eux, ne l'ont pas, il commet un grand péché.

فَهَؤُلَاءِ الَّذِينَ يَلْبَسُونَ الثِّيَابَ الْفَاخِرَةَ لِلْفَخْرِ، أَوْ يَبْنُونَ الْبِنَاءَ الْجَمِيلَ لِلْفَخْرِ، أَوْ يَرْكَبُونَ الْمَرْكُوبَاتِ التَّفَيْسَةَ الْجَمِيلَةَ لِلْفَخْرِ، لَوْ عَجَلَ اللَّهُ عُقُوبَتَهُمْ لِعَاقِبَتِهِمْ فِي الدُّنْيَا قَبْلَ الْآخِرَةِ، لَكِنَّهُ يُؤَخِّرُ عَذَابَ أَكْثَرِ الْخَلْقِ إِلَى الْآخِرَةِ، وَقَدْ يُظْهِرُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى عُقُوبَةَ عَلَى الْبَعْضِ فِي الدُّنْيَا لِيَعْتَبِرَ بِهَا مَنْ شَاءَ اللَّهُ لَهُ أَنْ يَعْتَبِرَ.

Ces gens qui mettent des vêtements luxueux par vanité, ou qui construisent des demeures fastueuses par vanité, ou qui roulent dans de voitures de luxe hors de prix par vanité, si Dieu veut avancer leur châtement, Il les châtie dans ce bas monde avant même l'au-delà. Toutefois, Dieu retarde le châtement de la plupart des gens dans l'au-delà. Mais il se peut que Dieu تبارك وتعالى manifeste le châtement de certains d'entre eux dans ce bas monde, afin que puissent en tirer des leçons ceux à qui Dieu a voulu pour eux qu'ils en tirent une leçon.

الرَّسُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا أَنَّ رَجُلًا كَانَ قَبْلَ هَذِهِ الْأُمَّةِ أُمَّةِ مُحَمَّدٍ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ كَانَ يَمْشِي مُتَبَخِّرًا يَنْظُرُ فِي جَانِبِيهِ، أَعْجَبَهُ نَوْبُهُ وَشَعْرُهُ، تَهَيَّئَتْ شَعْرَهُ وَحُسْنُ شَعْرِهِ، ثُمَّ بَيْنَمَا هُوَ يَمْشِي مُتَبَخِّرًا أَمَرَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى بِهِ الْأَرْضَ فَبَلَعَتْهُ فَهُوَ يَتَجَلَّجَلُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَالتَّجَلَّجُلُ مَعْنَاهُ السَّوْخُ أَيِ التُّزُولُ فِي الْأَرْضِ مَعَ التَّحْرُكِ وَالِاضْطِرَابِ الشَّدِيدِ مِنْ شَقِّ إِلَى شَقِّ.

Le Messager de Dieu صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ a parlé dans un *hadith* d'un homme qui avait vécu avant cette communauté, la communauté du Prophète مُحَمَّدٌ Mouhammad عَلَيْهِ السَّلَام, qu'il marchait avec vanité en regardant à droite et à gauche. Ses vêtements et ses cheveux le remplissaient d'aise. Sa coiffure et la beauté de ses cheveux faisaient son admiration. Alors qu'il marchait ainsi avec vanité, Dieu a ordonné à la terre de l'engloutir et il ne cesse, depuis lors, de dégringoler jusqu'au Jour du jugement. Cela veut dire qu'il tombe toujours plus bas, fortement secoué et bousculé, d'une crevasse à une autre.

فَالْفَخْرُ إِخْوَةٌ الْإِيمَانِ مَعْنَاهُ أَنْ يَفْعَلَ الشَّخْصُ مِثْلَ ذَلِكَ لِيُعْجَبَ بِهِ النَّاسُ، يُرِيدُ أَنْ يَكُونَ لَهُ اخْتِصَاصٌ عِنْدَ النَّاسِ بِالنَّظَرِ إِلَيْهِ وَالتَّفْخِيمِ فَإِذَا لَبَسَ لِبَاسًا جَمِيلًا لِلْفَخْرِ كَانَ عَلَيْهِ إِثْمٌ وَإِذَا اقْتَنَى أَثَانًا جَمِيلًا لِلْفَخْرِ كَانَ عَلَيْهِ إِثْمٌ وَإِذَا رَكِبَ سَيَّارَةً جَمِيلَةً لِلْفَخْرِ كَانَ عَلَيْهِ إِثْمٌ وَإِذَا بَنَى بِنَاءً لِلْفَخْرِ كَانَ عَلَيْهِ إِثْمٌ أَيُّ مِنْ كِبَائِرِ الذُّنُوبِ وَعَظَائِمِهَا

Ainsi, la vanité consiste à faire tout cela pour attirer l'admiration des gens. Le vaniteux veut que les gens lui réservent une distinction particulière dans leur façon de le regarder et de l'admirer. Par conséquent, s'il s'habille avec de beaux habits par vanité, il commet un péché. S'il achète pour son habitation de beaux meubles par vanité, il commet un péché. S'il roule dans une voiture de luxe par vanité, il commet un péché. Et s'il construit une maison par vanité, il commet un péché, c'est-à-dire un péché parmi les plus grands et les plus graves.

أَمَّا إِذَا فَعَلَ مِثْلَ ذَلِكَ لِلتَّجْمُلِ فَقَطْ وَلَيْسَ لِلْفَخْرِ فَيَلْبَسُ الثَّوْبَ الْأَنِيقَ لِلتَّجْمُلِ وَيَفْرَحُ بِنَفْسِهِ لَا لِلْفَخْرِ وَيَرْكَبُ السَّيَّارَةَ الْفَاخِرَةَ لِلتَّجْمُلِ لَا لِلْفَخْرِ فَلَا ذَنْبَ عَلَيْهِ.

Mais s'il fait tout cela pour s'embellir uniquement, et non pas par vanité, s'il met des vêtements élégants pour s'embellir seulement, pour se sentir bien, pas par vanité, ou s'il conduit une belle voiture pour le simple côté esthétique, et non par vanité, il ne se charge pas d'un péché.

أَخِي الْمُؤْمِنَ، عِ مَنِّي مَا أَقُولُ. أَخِي الْمُؤْمِنَ، الْمُتَوَكَّلِ عَلَى اللَّهِ الْمُقْبِلِ إِلَى الطَّاعَةِ الْمُدْبِرِ عَنِ الْمَعْصِيَةِ اسْتَمِعْ إِلَى مَا أَلْقَى إِلَيْكَ مِنْ قَوْلِ أَبِي الْعَتَاهِيَّةِ:

رَغِيفٌ خُبْزٍ يَابِسٌ	تَأْكُلُهُ فِي زَاوِيَةٍ
وَكُوْزٌ مَاءٍ بَارِدٍ	تَشْرَبُهُ مِنْ صَافِيَةٍ
وَعُرْفَةٌ صَيِّقَةٌ	نَفْسُكَ فِيهَا خَالِيَةٍ
أَوْ مَسْجِدٌ بِمَعْزِلٍ	عَنِ الْوَرَى بِنَاحِيَةٍ
تَدْرُسُ فِيهِ دَفْتَرًا	مُسْتَنِدًا بِسَارِيَةٍ
مُعْتَبِرًا بِمَنْ مَضَى	مِنَ الْقُرُونِ الْخَالِيَةِ
خَيْرٌ مِنَ السَّاعَاتِ فِي	فِيءِ الْقُصُورِ الْعَالِيَةِ
تَعْقُبُهَا عُقُوبَةٌ	تُصَلِّي بِنَارِ حَامِيَةٍ

Mon frère de foi, prend bien conscience de ce que je dis. Mon frère de foi, toi qui te fies à Dieu, qui t'empresses d'obéir et qui t'éloignes de la désobéissance, écoute ce que je te récite des paroles de *Abou l-^Atahiyah* [traduites] :

<i>Un morceau de pain sec</i>	<i>à manger dans un coin</i>
<i>Un verre d'eau fraîche</i>	<i>et pure à boire</i>
<i>Une chambre étroite</i>	<i>où trouver la tranquillité</i>
<i>Ou dans un recoin de mosquée</i>	<i>en se tenant à l'écart</i>
<i>Dans lequel réviser ses notes</i>	<i>appuyé contre un pilier</i>
<i>En tirant des leçons des événements</i>	<i>des siècles révolus</i>
<i>Tout cela vaut bien mieux que les heures perdues</i>	<i>dans les trésors et le luxe des palais érigés</i>
<i>Qui seraient suivies d'un brûlant</i>	<i>châtiment dans un feu attisé</i>

Ô Dieu accorde-nous d'être au nombre de Tes esclaves modestes, détachés des passions du bas-monde, vertueux, persévérants dans l'adoration et l'accomplissement des actes rituels, éperdus d'amour envers Toi, ô Toi le plus miséricordieux de ceux qui font miséricorde, ô Toi le plus miséricordieux de ceux qui font miséricorde.

Ayant tenu mes propos, je demande que Dieu me pardonne ainsi qu'à vous-mêmes.

اللَّهُمَّ اجْعَلْنَا مِنْ عِبَادِكَ الْمُتَوَاضِعِينَ الزَّاهِدِينَ الصَّالِحِينَ الْعَابِدِينَ النَّاسِكِينَ، الْوَالِهِينَ
بِمَحَبَّتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ، يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغِيثُهُ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ لَهُ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَيْمَةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^٣ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾^٤ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ﴾^٥، اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَعَافِنَا رَوْعَاتِنَا وَكَفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرَرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ وَاشْكُرُوا يَزِدْكُمْ وَاسْتَغْفِرُوا يُغْفِرْ لَكُمْ وَأَنْتُمْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

^٣ سورة الأحزاب/٥٦.

^٤ سورة الحج/١-٢.